[24th September 1955

Finished products of cottage industry

* 2449 *Q.*—SRI K. ARANGANATHAN : Will the Hon. the Minister for Agriculture be pleased to state the steps taken by the Government to popularize in other States the finished products of cottage industries of this State?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : The products of the Cottage Industries of this State are being displayed at the Cottage Industries and Handicrafts Emporia and Exhibitions in the other States. Demonstration Parties from this State also attend important Exhibitions held outside the State.

SRI K. ARANGANATHAN : நமது மாகாணத்தில் காஷ்மீர் எம்போரியம் இருப்பதைப்போல் இங்கு குடிசைத் தொழில்கள் மூலம் தயாரிக்கப்படுகின்ற சாமான்களை இதர மாகாணங்களில் விற்பதற்கும் விளம்பரப் படுத்துவதற்கும் பிரபலப்படுத்துவதற்கும் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது ? நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் இனிமேலாவது நடவடிக்கை எடுக்குமா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : இதுவரை நடவடிக்கை ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை. சிறிய தொழில்கள் போதிய அளவுக்கு அபிவிருத்தி அடைந்தால், அதற்குப் பிறகு வேறு இடங்கள் ஒன்றிரண்டில் எம்போரியம் வைப்பதற்கு சர்க்கார் ஆலோசிக்கும்.

Slums in the City

* 2450 *Q.*—SRI A. RATNAM : Will the Hon. the Minister for Health be pleased to state—

(*a*) the amount allotted by the Government in 1954–55 for the improvement of slums in the City and for the acquisition of slums under the Madras Slum Improvement (Acquisition of Land) Act of 1954;

(*b*) the number of slums that have applied to the Government for improvement and assignment to the respective occupiers; and

(*c*) the amount lapsed on account of the slums not having been improved or acquired during the last year?

THE HON. SRI A. B. SHETTY : (*a*) Towards the cost of improvement of slums in the City of Madras, the Government paid to the Corporation of Madras, during 1954–55, a total grant of Rs. 2·09 lakhs. They also paid a statutory annual contribution of Rs. 2·5 lakhs to the Madras City Improvement Trust, part of which was spent by the Trust on slum improvement.

(*b*) Hut dwellers of 28 slums have applied.

(*c*) Nil, Sir.

SRI A. RATNAM : May I know from the Hon. Minister the names of the slum-dwellers who have applied for acquisition of slums and the cause for the undue delay caused by the local authorities in the matter of acquisition of these slums?